



يَوْمَ تُبْلَى السَّرَائِرُ فَمَا لَهُ مِنْ قُوَّةٍ وَلَا نَاصِرٍ



Le jour où les coeurs dévoileront leurs secrets, Il n'aura alors ni force ne secoureur.

Traduction du sens de

Le Noble Coran

dans la langue française

Al Tariq

الطَّارِقُ

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

Au nom d'Allah, le Tout Miséricordieux, le Très Miséricordieux

وَالسَّمَاءِ وَالطَّارِقِ (١)

1. Par le ciel et par l'astre nocturne

وَمَا أَدْرَاكَ مَا الطَّارِقُ (٢)

2. Et qui te dira ce qu'est l'astre nocturne?

النَّجْمِ النَّاقِبِ (٣)

3. C'est l'étoile vivement brillante.

إِنْ كُلُّ نَفْسٍ لَمَّا عَلَيْهَا حَافِظٌ (٤)

4. Il n'est pas d'âme qui n'ait sur elle un gardien.

فَلْيَنْظُرِ الْإِنْسَانُ مِمَّ خُلِقَ (٥)

5. Que l'homme considère donc de quoi il a été créé.

خُلِقَ مِنْ مَّاءٍ دَافِقٍ (٦)

6. Il a été créé d'une giclée d'eau

يَخْرُجُ مِنْ بَيْنِ الصُّلْبِ وَالتَّرَائِبِ (٧)

7. sortie d'entre les lombes et les côtes.

إِنَّهُ عَلَى رَجْعِهِ لَقَادِرٌ (٨)

8. Allah est certes capable de le ressusciter.

يَوْمَ تُبْلَى السَّرَائِرُ (٩)

9. Le jour où les coeurs dévoileront leurs secrets,

فَمَا لَهُ مِنْ قُوَّةٍ وَلَا نَاصِرٍ (١٠)

10. Il n'aura alors ni force ne secoureur.

وَالسَّمَاءِ ذَاتِ الرَّجْعِ (١١)

11. Par le ciel qui fait revenir la pluie!

وَالْأَرْضِ ذَاتِ الصَّدْعِ (١٢)

12. et par la terre qui se fend !

إِنَّهُ لَقَوْلٌ فَصْلٌ (١٣)

13. Ceci [le Coran] est certes, une parole décisive [qui tranche entre le vrai et le faux],

وَمَا هُوَ بِالْهَزْلِ (١٤)

14. et non point une plaisanterie frivole!

إِنَّهُمْ يَكِيدُونَ كَيْدًا (١٥)

15. Ils se servent d'une ruse,

وَأَكِيدُ كَيْدًا (١٦)

16. et Moi aussi Je me sers de Mon plan.

فَمَهْلُ الْكَافِرِينَ أَمَهُلُهُمْ رُويًا (١٧)

17. Accorde (ò Prophète) donc un délai aux infidèles:

accorde-leur un court délai.



© Copy Rights:

Zahid Javed Rana, Abid Javed Rana

Lahore, Pakistan

www.quran4u.com